

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2023.01.25

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 01 – 2023 சனவரி


இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 சனவரி 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப்பொருளாதார பக்கங்களின் மீதான அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதனை நிச்சயப்படுத்துவதற்கு தற்போதுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவதானது அவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது. இறுக்கமான இறைக் கொள்கையுடன் இணைந்து இத்தகைய இறுக்கமான நாணய நிலைமைகள் பணவீக்க எதிர்பார்க்கைகளை கீழ்நோக்கி சீராக்கம் செய்து, பணவீக்க வீதங்களை 2023 இறுதியளவில் விரும்பத்தக்க மட்டங்களிற்கு மத்திய வங்கி கொண்டுவருவதனை இயலச்செய்வதுடன் அதன்மூலம் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினை நடுத்தர காலத்தில் மீட்டெடுக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பணவீக்கமானது அண்மைய மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டவாறு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்ததுடன் விரைவானதொரு பணவீக்க வீழ்ச்சிப் பாதையினைப் பின்தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகிய இரண்டினதும் அடிப்படையிலமைந்த ஆண்டிற்காண்டு முதன்மை மற்றும் மையப் பணவீக்கமானது எதிர்பார்க்கப்பட்டவாறு தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக 2022 திசம்பரில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. சாதகமான புள்ளிவிபரத் தளத் தாக்கத்துடன் இணைந்து, இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகள் மூலம் மெதுவடைகின்ற கூட்டுக் கேள்வி, உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகள் மற்றும் தளர்வடைகின்ற உலகளாவிய பண்ட விலைகளை உள்நாட்டு விலைகளுக்கு ஊடுகடத்தல் என்பனவற்றால் ஆதரவளிக்கப்பட்டு 2023 ஆண்டு முழுவதும் பணவீக்க வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கங்கள் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முதன்மைப் பணவீக்க எறிவுகள்
கொ.நு.வி.சுட்டென் (2013=100, காலாண்டு சராசரி, ஆண்டிற்காண்டு, சதவீதம்)



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கூடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்வீடைவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமின்மையினைக் காட்டுகின்றது

2023 சனவரி எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு விலைகளில் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிபொருள் மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற தற்போதைய எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீத பாதை மற்றும் தோற்றம்பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புக்கள் மற்றும் நடுத்தர கால இறை இலக்குகளை அடைதல் போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ் ஊகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் இவ் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். குறிப்பாக, வலு விலைகளில் சாத்தியமான மேல்நோக்கிய சீராக்கங்கள், மின்சார தீர்வை உயர்வுகளின் ஏதேனும் இரண்டாம் சுற்று விளைவுகள், உள்நாட்டு நுகர்வோருக்கு உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகளின் கீழ்நோக்கிய சீராக்கங்களை மேற்கொள்வதிலுள்ள தாமதங்கள், எதிர்பார்க்கப்படுகின்ற இறைத் திரட்சிப் பாதையின் ஏதேனும் விலகல், குறைவடைந்த பொருளாதார செயற்பாடுகளின் காரணமாக ஏற்பட்ட சாதகமான நிரம்பல் இடையூறுகள் போன்றன காரணமாக பணவீக்க எறிவுகளுக்கு மேல்நோக்கிய இடர்நேர்வுகள் எழக்கூடும். இருப்பினும், பொது மக்களின் குறைவடைந்த கொள்வனவு வலு, பணவீக்க அழுத்தங்களினால் தூண்டப்பட்ட நிரம்பல் இடையூறுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலதிக நிவாரண வழிமுறைகளின் பின்பற்றல் மற்றும் உலக பண்ட விலைகளின் எதிர்பார்த்ததிலும் பார்க்க ஏதேனும் சாத்தியமான விரைவான தளர்த்தல் என்பன பணவீக்க அழுத்தங்களை நெகிழ்வடையச்செய்து பணவீக்க எறிவுகளுக்கு கீழ்நோக்கிய இடர்நேர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான ஏதேனும் மாற்றங்கள் புற்றி கிரமமான அடிப்படையில் பொது மக்களுக்குத் தொடர்புபட்ட அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையானது 2022இல் ஏற்பட்ட பாரியளவிலான சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2023இன் பிற்பகுதியில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் படி, உண்மைப் பொருளாதாரமானது 2022 செத்தெம்பரில் முடிவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 7.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளுக்கான இடையூறுகளுடன் இணைந்து செயற்பாட்டிலுள்ள இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளுடன் உண்மை நடவடிக்கையானது 2022இன் இறுதிக் காலாண்டில் தொடர்ந்தும் மெதுவடைந்திருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. திருத்தக் கொள்கை வழிமுறைகளின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலினால் துணைபுரியப்பட்டு உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற முன்னேற்றங்களினால் ஆதரவளிக்கப்பட்டு ஆண்டு காலப்பகுதியில் பொருளாதாரமானது படிப்படியானதொரு மீட்சியினை அடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களில் எதிர்பார்க்கப்படுகின்ற முன்னேற்றங்கள் மற்றும் வியாபார மற்றும் முதலீட்டாளர் மனோபாவத்தில் ஏற்படுகின்ற மேம்பாடு என்பன எதிர்வருகின்ற காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்ற மீட்சியினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விஞ்சியளவிலான சந்தை வட்டி வீதங்கள் கீழ்நோக்கிச் சீராகத் தொடங்கியுள்ளதுடன் எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது

உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை மற்றும் உள்நாட்டுச் சந்தைகளின் ஒட்டுமொத்த மனோபாவங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்பவற்றுடன் இணைந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட நிர்வாக ரீதியிலான வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் விஞ்சியளவிலான சந்தை வட்டி வீதங்களின் படிப்படியான தளர்த்துகையின் ஆரம்ப சமிக்ஞைகள் அண்மையில் அவதானிக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் துணைநில் வசதிகளின் மீது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அதிகளவில் தங்கியிருத்தலினைக் குறைக்கும் பொருட்டு மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட அண்மைய வழிமுறைகள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் ஒரே நேரத்திலான நடத்தை என்பன உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மையினை மேம்படுத்தத் துணைபுரிந்தன. இது வங்கிகளுக்கிடையிலான பணச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தூண்டியது. உத்தியோகபூர்வ கொடுகடனாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற “நிதியிடல் உத்தரவாத்தின்” மீதான மேம்பட்ட முதலீட்டாளர் மனோபாவத்துடன் இணைந்த மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகள் அண்மையில் அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களில் குறிப்பிடத்தக்க மிதமடைதலொன்று ஏற்பட வழிவகுத்து அரசு பிணையங்களுடன் இணைக்கப்பட்ட உயர்ந்தளவிலான இடர்நேர்வு தளர்வினைப் பிரதிபலித்தன. அதேவேளை, மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகளிலிருந்து பயனடைந்து சந்தை வைப்பு வீதங்களும் குறிப்பிடத்தக்கதொரு மிதமடைதலினைக் காண்பித்தன. இவ் அபிவிருத்திகள் எதிர்வருகின்ற காலப்பகுதியில் விஞ்சியளவிலான சந்தை வட்டி வீதங்களின் தளர்த்தலொன்றிற்கு வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடனானது இறுக்கமான நாணய நிலைமைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கையின் மிதமான தன்மை என்பவற்றிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் தொடர்ந்தும் சுருக்கமடைந்தது. நாணய விரிவாக்கமும் மெதுவானதொரு வேகத்திலேனும் உச்ச மட்டங்களிலிருந்து மிதமடைந்தது.

உயர்வடைந்த சவால்களுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் கொண்டுள்ளதுடன் தோற்றப்பாடானது கொடுகடனாளர்களிடமிருந்தான “நிதியிடல் உத்தரவாதத்துடன்” தொடர்புடைய எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகளுடன் தொடர்ந்தும் நோக்கணியத் தன்மையினைக் கொண்டுள்ளது

ஏற்றுமதி வருவாய்களில் மேம்பாடு மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மைக் கட்டுப்பாடுகள் தொடர்பிலான இறக்குமதிச் செலவினத்தின் கணிசமானளவிலான சுருக்கம் என்பன காரணமாக வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது அண்மைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022இல் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் புத்துயிரளிப்புடன் இணைந்து தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட படிப்படியானதொரு முன்னேற்றமானது அண்மைய மாதங்களில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு மீதியை மேம்படுத்த உதவிய அதேவேளையில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் விஞ்சியளவிலான அழுத்தங்களைத் தளர்த்துவதற்கும் துணைபுரிந்துள்ளது. இதன் விளைவாக, செலாவணி வீதமானது ஒப்பீட்டளவில் தொடர்ந்தும் நிலையாகக் காணப்பட்டதுடன் 2023இன் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலாருக்கெதிராக சிறியளவிலான உயர்வொன்றினைப் பதிவுசெய்துள்ளது. ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியனுக்கு நிகரான சீன மக்கள் வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2022 இறுதியில் ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் மேம்பாடுகளுடன் இணைந்து எதிர்வருகின்ற காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதிய மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற இறுதிப்படுத்தல் மற்றும் அதன் விளைவான அபிவிருத்திகள் என்பன வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாட்டினை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறாக உள்நாட்டு மற்றும் உலகளாவிய இரண்டிலுமான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2023 சனவரி 24ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பணவீக்கமானது எதிர்பார்க்கப்படுகின்ற பணவீக்க வீழ்ச்சிப் பாதையில் உந்தப்படும் பொருட்டு பொருளாதாரத்தின் அடிப்படை நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் கட்டுப்படுத்தப்படுவதனை நிச்சயப்படுத்துவதற்குத் தற்போதைய நாணயக்கொள்கை நிலையானது மிகவும் பொருத்தமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டது. சந்தை வட்டி வீதங்களில் சில கீழ்நோக்கிய சீராக்கங்கள் அண்மையில் அவதானிக்கப்பட்டுள்ள வேளையில், அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களில் மிதமடைதலுடன் இணைந்து உள்நாட்டு பணச் சந்தை நிலைமைகளில் அண்மைய முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளுக்கான கடன்வழங்கல் வட்டி வீதங்கள் உள்ளடங்கலாக விஞ்சியளவிலான சந்தை வட்டி வீதங்களை கீழ்நோக்கிச் சீராக்கம் செய்வதற்குப் போதியளவிலான இடைவெளி காணப்படுவதாக சபை அபிப்பிராயப்படுகின்றது.

இருப்பினும், சுருக்கமடைகின்ற இடர்நேர்வு மிகையின் காரணமாக அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற மேலதிக வீழ்ச்சியானது அடிப்படை நாணய நிலைமைகளில்

குறிப்பிடத்தக்கதொரு மேம்பாட்டினைத் தோற்றுவிக்க வாய்ப்பில்லையென சபை அபிப்பிராயப்பட்டது. மத்திய வங்கி எதிர்வருகின்ற காலப்பகுதியில் நாணய நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து பொருத்தமானவாறு துரிதமான மற்றும் முன்கூட்டிய வழிமுறைகளை மேற்கொள்ளத் தொடர்ந்தும் தயாராகவிருக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
	துணைநில் வைப்பு வசதி வீதம்	14.50%
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	15.50%
	நியதி ஒதுக்கு விகிதம்	4.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2023 சனவரி 25ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2023 மாச்சு 02ஆம் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம் (அ)								
	2021					2022			
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	முதல் ஒன்பது மாதங்கள்
வேளாண்மை	6.4	11.2	-2.8	-3.1	2.5	-6.8	-8.4	-8.7	-8.0
கைத்தொழில்கள்	6.0	21.6	-2.0	1.4	5.6	-4.7	-10.0	-21.2	-11.9
பணிகள்	3.5	8.3	-1.7	4.3	3.3	0.7	-2.2	-2.6	-1.3
மொ.உ.உற்பத்தி	4.0	16.3	-5.8	2.0	3.3	-1.6	-8.4	-11.8	-7.1

அ) திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. (அடிப்படை ஆண்டு 2015)

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		மே	யூன்	யூலை	ஓகத்	செத்	ஓத்	நவெ	திசெ
		22	22	22	22	22	22	22	22
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	39.1	54.6	60.8	64.3	69.8	66.0	61.0	57.2
	தேடுவிசு(2013=100)	45.3	58.9	66.7	70.2	73.7	70.6	65.0	59.2
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	28.4	39.9	44.3	46.6	50.2	49.7	49.4	47.7
	தேடுவிசு(2013=100)	37.7	49.3	57.3	60.5	64.1	62.4	60.1	57.5

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	மாச் 22 (அ)	ஏப் 22 (அ)	மே 22 (அ)	யூன் 22	யூலை 22	ஓக 22	செத் 22	ஒத் 22	நவெ 22
ஒதுக்குப் பணம்	1,387	1,482	1,415	1,453	1,436	1,386	1,379	1,342	1,318
விரிந்த பணம் (M _{2b})	11,576	11,941	11,897	11,901	11,955	11,987	12,051	12,046	12,163
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(1,889)	(2,195)	(2,083)	(2,122)	(2,124)	(2,035)	(1,893)	(1,873)	(1,870)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	13,464	14,136	13,980	14,023	14,079	14,022	13,944	13,919	14,033
அரசிற்கான தேறிய கொடுகடன்	6,556	6,569	6,523	6,697	6,826	6,990	7,043	7,178	7,293
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	1,548	1,725	1,750	1,729	1,754	1,700	1,703	1,778	1,760
தனியார் துறைக்கான கொடுகடன்	7,534	7,753	7,755	7,714	7,673	7,614	7,577	7,530	7,499
விரிந்த பணம் (M ₄)	13,992	14,356	14,340	14,335	14,410	14,451	14,540	14,547	14,676

அ) அக்காலப்பகுதியில் நாணய மற்றும் கொடுகடன் கூட்டுகளின் அதிகரிப்பிற்கு 2022 மாச்சு தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் நிலவிய இலங்கை ரூபாவின் சடுதியான தேய்வு முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	யூலை 22 முடிவில்	ஓக 22 முடிவில்	செத் 22 முடிவில்	ஒத் 22 முடிவில்	நவெ 22 முடிவில்	திசெ 22 முடிவில்	23 சன 24 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	14.50	14.50	14.50	14.50	14.50	14.50	14.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	15.50	15.50	15.50	15.50	15.50	15.50	15.50
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்	15.50	15.50	15.50	15.50	15.50	15.50	15.36
திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	28.86	32.89	31.94	33.05	32.91	32.64	30.08 (அ)
182-நாள்	29.24	31.28	30.59	32.53	32.27	32.20	29.07 (அ)
364-நாள்	29.53	30.50	29.85	29.60	29.46	29.27	28.25 (அ)
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	24.94	25.76	25.95	27.46	27.89	27.24	27.54 (ஆ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	15.94	16.86	17.58	17.94	18.42	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	22.42	24.18	24.93	25.83	26.04	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	9.56	10.49	11.63	12.60	13.37	14.06	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	12.60	13.90	15.41	16.66	17.59	18.49	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	19.11	21.29	22.06	23.22	23.63	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	19.42	21.62	22.55	23.61	24.05	-	-

(அ) 2023 சனவரி 18 அன்று நடைபெற்ற ஏலவிற்பனை வீதம்

(ஆ) 2023 சனவரி 20 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி